

ப்ராம்ப்ட்டன் பிராந்திய கவுன்சிலர் பால் விசெண்ட் அவர்கள் 2022 முதல் 2024 வருடங்களுக்கான AMO வின் இயக்குனர் மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

ப்ராம்ப்ட்டன், ON (ஆகஸ்ட் 18, 2022) – 2022 ஆம் ஆண்டின் நகராட்சிகளுக்கான சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் மற்றும் மாநாட்டில், ப்ராம்ப்ட்டன் பிராந்திய கவுன்சிலராகிய பால் விசெண்ட் அவர்கள், (Association of Municipalities (AMO)) இன் 2022 முதல் 2024 வரையிலான காலத்திற்கு, இயக்குனர் மன்ற உறுப்பினராகவும், மற்றும் பிராந்திய மற்றும் ஒற்றை அடுக்கு யுத்திக்குழு அங்கத்தினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

AMO என்பது லாப நோக்கம் இல்லாத ஒரு நிறுவன அமைப்பாகும்; இது ஒன்ட்டாரியோவில் உள்ள ஏறத்தாழ 444 நகராட்சி அரசமைப்புகளுக்கு பிதிநிதித்துவம் செய்கிறது. இந்த AMO ஒன்ட்டாரியோவில் வலுவான மற்றும் விளைவுமிக்க நகராட்சி அமைப்புகளுக்கு ஆதரவளிக்கிறது மற்றும் ஒன்ட்டாரியோ மற்றும் கனடா அரசியல் அமைப்பின் அத்தியாவசியமான மற்றும் உயிராதாரமான அங்கமாக இருந்தபடி நகராட்சி அரசமைப்பின் மதிப்பை எடுத்தியம்புகிறது.

2022 முதல் 2024 வரையிலான காலத்தில், பொருளாதார மீட்சி மற்றும் செழிப்பு, திட்டமிடல் மற்றும் வளர்ச்சி, கட்டுப்படியாகும் விலையில் வீட்டு வசதி, வீடற்ற நிலையை இல்லாமல் ஆக்குதல், உள்கட்டமைப்புக்கான முதலீடு, அகண்ட அலைக்கற்றை விரிவாக்கம் மற்றும் பேருந்து போக்குவரத்து தொடர்பான விஷயங்கள் போன்றவற்றில் AMO குறிப்பாக கவனம் செலுத்தும். கூடுதலாக, ஒன்ட்டாரியோவில் உள்ள அனைவருக்கும் சமூக உள்கட்டமைப்பு மற்றும் அவர்களின் முழு உட்பொதிவினையும் வெளிகாட்ட உதவுவதற்கான கொள்கை வகுப்பதில் AMO கவனம் செலுத்துகிறது. பொதுமக்கள் சுகாதாரம், சமூகத்திற்கான துணை மருத்துவம், நீண்ட கால அக்கறை, மனிதவள சேவைகள், சமூக மனநலம் மற்றும் போதைக்கு அடிமையாதல் ஆகிய பணிகளுக்காக முதலீடு செய்வது AMO இன் முதன்மையான முன்னுரிமை கொண்ட விஷயமாகும்.

ஆகஸ்ட் 14 முதல் 17 வரை நடைபெற்ற AMO 2022 மெய்நிகர் மாநாட்டில் ப்ராம்ப்ட்டன் நகரமும் பங்குபெற்றது. [இங்கே](#) மேலும் தெரிந்து கொள்ளவும்

அறிஞர் கூற்றுக்கள்

“AMO வின் 2022 முதல் 2024 வரையிலான இயக்குநர்கள் மன்றத்திற்கு கவுன்சிலர் விசெண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ப்ராம்ப்ட்டன் நகர சபை சார்பாக எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். பசுமையான சமூகங்களைக் கட்டியெழுப்பவும், வளர்ச்சியை நிர்வகிக்கவும் மற்றும் பொருளாதாரங்களை வலுப்படுத்துவதற்கும் ஒன்ட்டாரியோ முழுவதிலும் உள்ள நகராட்சிகளின் வலுவான மற்றும் விளைபயன் கொடுக்கவல்ல கூட்டாண்மைகள், வாதிடும் முயற்சிகளை முன்னெடுக்க உதவும். வலுவானதொரு ப்ராம்ப்ட்டன் நகரம் மற்றும் பீல் பிராந்தியம் அமைப்பதற்கான கவுன்சிலர் விசெண்ட் அவர்களின் அர்ப்பணிப்பு நமது குடியிருப்பாளர்கள் மற்றும் அனைத்து AMO உறுப்பினர்களுக்கும் ஒரு சொத்தாக இருக்கும்.”

- பேட்ரிக் ப்ரவுன், மெயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“தொடர்ச்சியாக, இரண்டாவது முறையாக AMO இயக்குநர்கள் மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் எனக்கு கௌரவம் அளித்ததாக நான் பெருமைப்படுகிறேன்; மேலும் ஒன்ட்டாரியோ முழுவதிலும் உள்ள நகராட்சிகள் மற்றும் நமது அந்தந்த கவுன்சில்களுடன் இணைந்து ப்ராம்ப்ட்டனுக்காக வாதிடவும், நகரம் மற்றும் பிராந்தியத்தின் முன்னுரிமை கொண்ட விஷயங்களை மாகாண மட்டத்திற்கு கொண்டு செல்லவும் நான் முயல்வேன்.”

- பால் விசெண்ட், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5, ப்ராம்ப்ட்டன் நகரம்

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகர் பன்முக கலாச்சார ஊடகம்

multiculturalmedia@brampton.ca

